

□□□□□



முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடையேயான காலகட்டத்தில் வானொலியின் காரல் ஒலிக் கத்துவங்கியது எனலாம். சீனாவின் கருப்பிட்டிசில் நகரங்களில் அரசியல் சமூகமாகக் கவனம் உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவில் இருந்து வரவழகைக் கட்டி ஒலியலபரப்புகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது. வின் ஹுவா புதிய சீன வானொலி (Xinhua New Chinese Radio (XNCR)) என்ற பெயரில் யான் னானிலிருந்து 1940ம் ஆண்டு, பிசம்பர்த் திங்கள் 30ம் நாள் ஒலிக் கத்துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டதுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் கருத்து அறிவிப்பு வளையிடாதல் போன்றவற்றோடு கலம் மற்றும் இலக்கியஞ்சார்ந்த நிகழ்ச்சிகளை பரவலாக ஒலிபரப்பத்துவங்கியது.

சீன வானொலி நிலையம் போர் மகேங்கள் சமூக காலகட்டத்தில் சீனாவின் வடமேற்கு பகுதியான யான் னானிலிருந்து 1941ம் ஆண்டு பிசம்பர்த் திங்கள் 3ம் நாள் பீகிங் அதன் ஒலிபரப்பைத் துவங்கியது. துவங்கியபோது ஜப்பானிய மொழியில் மட்டும் ஜப்பானிய-சீன அறிவிப்பாளர் ஹாராகியோஷி அவர்களால் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது. அதன் பின் 1947ல் சப்டெம்பர் 11ம் ததேதி முதல் தடவையாக சீனாவின் காரல் ஆங்கில மொழி பசேமும் உலகில் அறிவிப்பாளர் திருமதி. வயெலின் அவர்களால் சனெற்றதது.

சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ரஷ்யா, ஸ்பானிஷ், போர்த்துகீசியம் உள்ளிட்ட 16 அந்நிய மொழிகளிலும் 17 மொழி இணையக் கிளகைள் இடம் பெறும் பன்னோக்க இணைய வலயம் நிறுவப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் சீனத் தமிழ் வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்து, கட்டுரை மற்றும் பொது அறிவுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தத் துவங்கியது. இப்போட்டியில் பங்குகொண்டு சிறப்பு நயேராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்று வருவதுதான் இதன் சிறப்பம்சம். அப்போது முதல் வெளிநாட்டு வானொலிகளின் மலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலை அதிகரித்துள்ளது.

2002ஆம் ஆண்டு நயேர் தொடர்புப் பணியை மலும் பயன் தரும் முறையில் கையாளும் வகையில், நயேர் மின்னணுப் பதிவடே கையாளுவது நடமுறைக்கு வந்தது.

2003ஆம் ஆண்டு ஜூலை திங்கள் முதல் ஆங்கிலம், ரஷியம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலான நிகழ்ச்சிகள், நாளுக்கு நாள் சூமார் 80 மணி நேரத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளின் மத்திய அலை மற்றும் பண்பலைவரிசை மலம் நேரடியாக ஒலிபரப்பாகி, நயேர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 2003ல் 61 மொழிகளில் இணையதளம் காண்போரைக் கவர்ந்திழக்கும் வண்ணமாக இணைய உலகில் வலம் வரத் துவங்கியது. சீனாவின் முன்னணி பெற்ற செய்தி நிறுவனங்களால் ஒன்றாக இந்த இணையதளம் மக்களிடையே பிரசித்தி பெற்றது.

2004ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள் தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மற்ற ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக முன்னேறியது.

"சீனத் தமிழொலி," எனும் சீனத் தமிழ் வானொலியின் முதலாவது தமிழ்தழ் 2004ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தமிழ்ப் பிரிவால் வெளியிடப்பட்டது.. "சீனத் தமிழொலி" இதழ், நயேர்களாகிடையில் பெரும் வரவேற்பைப் பெற்று வலம் வருகிறது.

2004ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள் தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மற்ற ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக முன்னேறியது.

2005ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளிலிருந்து ஹாங்காங் வட தொலைக்காட்சிச் சேவையிலும், சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் ஒலிபரப்பு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பண்பல சேவையைத் தொடங்கியது. (2009ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், அப்பண்பல சேவை நிறுத்தப்பட்டது.)

2006ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 27ம்தேதி சீனத் தமிழ் எஃப்.எம். கனெயாவின் நரைபோ நகரில் முகிழ்த்தது. அதே ஆண்டு நவம்பர்த் திங்கள் 19ம்தேதி லாவோசில் வியன்டியின்னில் சீன அதிபர் ஹு ஜின்டோவும் லாவோஸ் அதிபர் சோமலே சாயாசோன் அவர்களும் இணைந்து சீனத் தமிழ் வானொலியின் எஃப்.எம். வானொலி நிலையத்தையத் துவங்கிவைத்தனர்.

கபேசே உபயோகிப்பாளர்கள் "m.cri.cn" என்று தட்டச்சினால் செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு மற்றும் பயணச் செய்திகளை அறிந்துகொள்ளும் வகையில் 2009ம் ஆண்டு ஜூலைத் திங்கள் 16ம்தேதி செல்லுமிடமெல்லாம் கட்டை மகிழும் வண்ணம் அதிகாரப்பிர்வமாக துவக்கி வைக்கப்பட்டது, சீனத் தமிழ் வானொலியின் வரலாற்றில் புதிய மலை கல் எனலாம்!

2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பல FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது.

2009ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இந்த இணைய தளம் முதன்முறையாகச் சீரமைத்து வடிவமைக்கப்பட்டது. பிறகு, 2013ஆம் ஆண்டு ஜனவரி திங்களில், இரண்டாவது முறையாக அது சீரமைக்கப்பட்டது, மேலும் மேம்படுத்தப்பட்டதுள்ளது. தற்போது இணைய தளத்தில், ஒலி, ஒளி, படங்கள் கொண்ட பல லட்டை வடிவத்தில், சீன மற்றும் உலகச் செய்திகள், சீனப்பண்பாடு, சீனச் சூற்றுலா பயணம், சீனாவில் தமிழர்கள், சீன மொழிப்பாடம் என பலதரப்பட்ட சிறந்த, சிந்தனைக்கு விருந்தளிக்கும் தகவல்களை அளிக்கின்ற ஒலிபரப்பாகச் சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது என்றால் அது மிகையில்லை. தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர்தி. கலையரசி 2009ஆம் ஆண்டு சீன வானொலி முதன்மை அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவிப்பாளர் என்ற பதவியில் இது மிக உயர்ந்த புகழ் வாய்ந்ததாகும்.

2010ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள், இலங்கைப் பண்பல FM102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012ஆம் ஆண்டு இறுதியில், அது FM97.9யாக மாறியது. சீன மொழியைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சியையும் தமிழ்ப் பிரிவு தயாரித்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டின் அக்டோபர் வரையில், 61 அந்நிய மொழிகள், மெண்டரின் மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளாக்கி 3500 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. தமிழ் தவிர, பங்காலி, உருது, ஹிந்தி ஆகிய 3 இந்திய மொழிகளிலும் சி.ஆர்.ஐ. தனது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வருகிறது.

2013ஆம் ஆண்டில், இணையதளத்தின் கபேசி வடிவம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

000000 000000000000....

உலகில் எந்த வானொலி நிலையத்திற்கும் இல்லாத சிறப்புச் செய்தி தமிழ் வானொலிக்கு உண்டு என்பதை என்னால் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல முடியும். அதுதான் நியேர்க்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள். 1963ஆம் ஆண்டு, நியேர்க்களிடமிருந்து இரண்டு கடிதங்கள் மட்டுமே கிடைத்த நிலை மாறி, ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் நியேர் கடிதங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடமைழைபேலக் கொட்டி வளம்பெறும் கடிதம் வழிந்தோடுகிறது.

2010ஆம் ஆண்டில், 5 லட்சத்து 61 ஆயிரத்துக்கு மேலான கடிதங்கள், செய்தி தமிழ் வானொலிக்கு வந்து சேர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் மூலமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களும் இப்போது தமிழ் பிரிவினர்க்கு கிடைக்கத் துவங்கியுள்ளது.

பொன்விழா காணும் இந்த வானொலியின் இனிய நியேர்களாக, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பரவியுள்ளனர். தமிழ் நியேர்களின் நியேர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக உள்ளது. பதிவு செய்யப்பட்ட நியேர்களின் எண்ணிக்கை சுமார் 23 ஆயிரத்துக்கும் கடிந்துலாகும்.

000 0000 0000000000 00000000...

முதன்முதலில் இலங்கையிலிருந்து சினை தமிழாசிரியர் மாதகல், திரு.வ.கந்தசாமி பணியாற்றினார். அதன்பின்னர் இலங்கையிலிருந்து செய்தி வானொலியில் பணியாற்றுவும், அயல் மொழிப் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்புப் பணிபுரியும், தமிழ் கற்பிப்பதற்காகவும் தமிழாசிரியர் திரு.கே.சனகன், திருமதி ராணி இரத்தினதேவி, திரு.வீ.சின்னத்தம்பி ஆகியோர் பணியாற்றினர்.

50 ஆண்டுகளில் தமிழ் பிரிவின் ஒளிமயமான சாதனைகளில், மொத்தமாக 9 தமிழ் நண்பர்கள், வளநாட்டு நிபுணர்களாக, தமிழ் பிரிவில் சேர்ந்து, பணிபுரிந்துள்ளனர். செய்தி வானொலித் தமிழ் பிரிவில் முழுநேரமாகப் பணிபுரிந்த 9 தமிழ் நிபுணர்கள் இலங்கையைச் சேர்ந்த மாதகல் கந்தசாமி, சின்னத்தம்பி, தமிழகத்தரசு

சரேந்த ந.கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், அந்தோனி கிளிட்டஸ், தமிழன்பன், புவாபா ரமணி, பாண்டியன் ஆகியோரடங்குவர். அவர்களில் பரோசிரியர் முனைவர் ந.கடிகாசலம், மஹா முறையாக ஏறக்குறைய 12 ஆண்டுகள் சீனத் தமிழ் வானொலியில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, அவரது பங்களிப்புகு மதிப்பளிக்கவும் வகையில் 2004ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கிக் களரவித்தது.

"0000000000 0000 0000".....

"கலமைகள்" என்றழைக்கப்படும் "சாவோ ஜியாங்" சீனத் தமிழ் வானொலியின் தலைவர். இவர் "சீனாவில் இன்ப உலா"என்ற புத்தகத்தை எழுதி சின்ன புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டதுள்ளார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எவருடைய உதவியுமின்றி தமிழில் சீனா சூற்றுலாத்தலங்கள் குறித்து எழுதி வெளியிட்டதுள்ளார். தமிழில் புத்தகம் எழுதிய முதல் சீனப் பெண்மணி இவர் என்ற பெருமையையும் தட்டிச் சின்னதுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் சீனப் பெருநகரங்களான பெய்ஜிங், சாங்காய் போன்ற நகரங்கள் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம், சீனர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை எளிய மூறையில் 26 கட்டுரைகளாக எழுதியுள்ளார். முதன்முறை சீனாவைச் சூற்றுலா செல்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் என்முனையாவும் அய்யமில்லை.

சீனத் தமிழ் வானொலியின் தலைவர் கலமைகள் (சாவோ ஜியாங் -Zhao Jiang) தமிழ் பிரிவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது:-

சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய போது, நாள் தோறும் அரை மணி நேரம் தான் நிகழ்ச்சியை வழங்கப்பட்டது. சில தலைமுறை பணியாளர்களின் முயற்சி மஹம், தமிழ் பிரிவு மனம்மலேமும் வளர்ச்சியடைந்து வருகிறது. இப்போது, சிறுலை, பண்பலை, இணையதளம், தமிழொலி என்னும் இதழ், கடைசீ இணையம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது. பன்முக ஊடகமாக தமிழ் பிரிவு மாறியுள்ளதாகக் கூறலாம். இன்றைய தமிழ் பிரிவில் இளம் பணியாளர்கள் மிக அதிகம். இந்த இளைஞர்களின் புதிய கருத்துக்களால் தமிழ் பிரிவின் வளர்ச்சி பெரிதும் முன்னேற்றப்பட்டது வருகிறது.

பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் பிரிவு தொடர்ந்து வளரும்.

எதிர் காலத்தில் ஒத்துழைப்பு என்பது, தமிழ்ப்பிரிவின புதிய கடமையாக மாறும். நாங்கள் எங்களது திறனை வலுப்படுத்துவதோடு, பல்வீரோ துறைகளுடன் ஒத்துழைப்பு மறக்கொள்ள முயற்சி செய்வோம். குறிப்பாக, தமிழகத்தில் பண்பலநிகழ்ச்சியைத் தொடங்குவது, கனடா பிபிசி கல் லரி நிறுவனத்துடன், தமிழொலி என்னும் இதழ் தமிழகத்தில் அச்சிட்டு வழங்குவது ஆகியவை இதில் இடம் பெறுகின்றன. இவ்வாண்டு, தமிழ் ஒலிபரப்புத் தொடங்கிய பொன் விழா ஆண்டாகும். அனைவரின் கட்டும் முயற்சியில் தமிழ்ப்பிரிவு, மலேசியா ஒளிமயமான எதிர்காலம் உண்டு உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

000000 000000000000 000000000000 000000000000 000000000000 000000000000. 0000000000, 000000 000000 000000000000 18 000000 0000000000000000 2 000000000 0000000000000000 000000000000 0000000000000000.

- கலமைகள் தமிழ்ப்பிரிவின தலைவர் (சாவோ ஜியாங் -Zhao Jiang) (களைவியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- வாணி, (காய் ஜூன்) தமிழ்ப்பிரிவின துணைத் தலைவர் (அறிவியல் மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- மீனா (சீனப் பண்பாடு நிகழ்ச்சி தயாரிப்பாளர்)
- வான்மதி, (சீனாவில் இனப்பயணம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- மகேசன், (விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி அறிவிப்பாளர், ஒளிப்படத் தயாரிப்பாளர்)
- மதியழகன், (களைவியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- கலமைணி, (நட்புப் பாலம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- தனேமொழி, (நயேர் விருப்பம், நயேர் குநேர், அறிவியல் மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)
- ஈஸ்வரி, (இன்றைய திபெத் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- சிவகாமி, (உங்கள் குரல், நயேர் கடிதம், நயேர் நயேம் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)
- சரஸ்வதி, (சீனச் சமீப வாழ்வு நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- ஜயொ, (உங்கள் குரல், நயேர் கடிதம், நயேர் நயேம் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)
- இலக்கியா, (மக்கள் சீனம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- நிலாணி, (சீனக் கலைஞர்களின் இதய ஒலி நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- ஓவியா, (சீன இசை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- மகேலா, (சீனாவில் இனப்பயணம், மக்கள் சீனம் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)
- நிறமைதி, (மலர்ச்சலாலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)
- பிங்கோதே, (மலர்ச்சலாலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

சீனப்பிணியாளர்கள் எவ்வாறு பெயரும் இல்லையே என்று பார்க்கிறீர்களா?

மறே்சொன்ன அனவைரூம் சீ னப்பணியாளர்களே! தங்கள் பயிற்சை அழகும்
தமிழ்ப்பயிற்சை சட்டிக்கொண்டுவந்தீர்கள் இவர்களுள் என்னைவருமே இவர்களின்
அளப்பரிய அர்ப்பணிப்புப் பணி நம்மை வியக்க வைக்கிறது.

000000000000000000

மத்த மொழியே, புகழ் பத்த மொழியே, நன்று இன்று, நாளே என்ற நிலவாகின்ற
காலக்கணக்கை கடந்த மொழியாம் எம் சமீ மொழியாம் தமிழ் மொழி சீ னவான்பொலி
நிலையத்தில் தமிழ் ஒலிக்கத் துவங்கி ஐம்பது ஆண்டு பொன் விழா காணவாள் சீ ன
வான்பொலித் தமிழ் பிரிவினா அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் வாழ்த்தைத்
தெரிவிப்பதில் பெருமகிழ்வையெடுத்துக்கொள்ளும்.

000 000 0000 ...000 0000 ...0000000000 000000
000000 000000 000000000000 000000000000 000000000000
000 0000 000000 000000000000
000 000000000000 00000000 0000000000 00000000 0000 0000!

0000000000000000
நான் அமெரிக்கா வந்த புத்தியில் (1990களில்) ஃபோர்ட் வளை என்ற நகரத்தில் தமிழ்
பேசுபவர்களைக் காண்பது அரிதாக இருந்தது. எதேச சயாக ஒரு தமிழக
குடும்பத்தைக் கண்டு ஆனந்தம் கொண்டேன். அதன் பின் மின்னசோட்டா
மாநிலத்தின் மினியா பொலிசு நகரத்திற்குப் போனபோது அங்குள்ள தமிழ் சங்கத்தை
தேடிப் போனேன். அங்கு கட்டிய தமிழர்கள் தமிழ் பேசவில்லை; அப்படியே பேசினாலும்
அது தமிழ் கிணையே இருந்தது. (இது குறித்து ஒரு கட்டுரையே "அமெரிக்காவில் தமிழ்
என்று இணைய இதழ்களில் எழுதி வெளியானது) ஒரு அந்நிய நாட்டில் தமிழ்
பேசுபவர்களைக் ஒருவிதத் தவிப்போடு தாக்கத்தோடு தேடிக் கொண்டிருந்தபோதுதான்
1997ல் முதன் முதலாக சீ னவான்பொலி ஒலிப்பாடு குறித்து அறிந்தேன். எனது ஓய்வு
நேரங்களில் இணையதளங்கள்க்கு எழுதுவதையும் கனடாவின் வான்கிவார் நகரில் தமிழ்
வான்பொலியில் வாரம் ஒரு முறை, "செவிக் கினிய சிந்தனைகள்" என்ற செய் தியினை
வழங்கத் துவங்கியிருந்தேன்.

1999ல் சீ னவான்பொலி இணையதளம் பார்த்து விந்தேன். எனது பணிப்பளவில்
எப்போதாவது நேரம் கிடக்காமல் போதும் மட்டுமே சீ னத் தமிழ் வான்பொலி
நிகழ்ச்சிகளைக் கேட்டு வந்தேன். ஆனால் இணையதளம் முழுவையான
பயன்பாட்டிற்கு வந்த பின் அன்றாடம் பலவிதமான தகவல்களை அறிவதில் நாட்டம்
கொண்டேன். சீ னப்பண்பாடு, சீ ன உணர்வுகள், சூற்றாலா, அறிவியல் செய் திகள்

என்று காலநடகைகளுக்கு நல்ல பசும்புல் கிடத்தால் குனிந்த தலை நிமிராமல்
மயே வதில் கவனம்கொள்ளுமே அதுபோல நான் மழ்கிவிடுவதுண்டு!

ஐய்ய்ய்ய ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய.....

இன்பப் பயணம் என்ற தலைப்பில் தாலி நகரம் என்ற இடத்தைக் குறித்த கட்டுரையில்
தனீர் குறித்த செய்தி படித்தனே. பொதுவாக தனீரில் சர்க்கரைபொட்டாமல்
அருந்துபவர்கள் உடல் நலம் குறித்த அக்கறையில் அல்லது மருத்துவ
ஆலோசனையின் பரீல்தான் அருந்துவார்கள். ஆனால் இந்தத் தாலி தலத்தின் வசிப்பிட
மக்களான பெய் இன நட்பார்ந்தி மக்கள் 3 சுவை தனீர் அளித்து உபசரிப்பார்கள்
என்றும், அது கசப்பான தனீர், இனிப்பான தனீர், நினவை கரும் தனீர் என்றும்
அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உள்ளது என்றும் வாசித்ததும் அதன்
பிறகு நானும் தனீர் விரும்பியாக மாறியதும் என வாழ்வில் மறக்க இயலாதது!

சிந்தித்த நகரம், யுன்செவ் வனப்பிங்கா, ஹென்சான் கோயில், குவாங்சோவில்
சுற்றுலா, தயை இனக்கிராமம், கடலோர நகரான பியான் ஜின் சீனாவின் பாலவைன்
சோலை, வயி மலை போன்ற தகவல்கள் எனக்குள் இந்தப் பகுதியை ஒரு நாள்
இல்லாவிட்டால் ஒருநாள் போய்க் கண்குளிரக் காணவேண்டும் என்ற ஆவல்
அடங்காமல் எழுந்தது!

சமீக வாழ்வு செய்தியில், சீனாவில் 56 தசீய இனங்கள் இருக்கின்றன என்றும்
பல்வற்று தசீய இன மக்கள் இணக்கமாகவும் இன்பமாகவும் வாழ்வதையும் இனம்,
மியு இனம், துங் இனம், திபெத்தினம், கொரிய இனம், ஹுய் இனம், சுவாங் இனம்,
தஜிக் இனம் என்றெல்லாம் பல்வற்று இனங்கள் வாழ்வதை எல்லாம் நசீத்தது வாசித்தது
என் அடிமன ஆழத்தில் உறைந்து கிடக்கிறது.

சீன தசீய இன குடும்பம் ஒரு மிக நல்ல பயன் மிக்க தகவல்களை உள்ளடக்கியது
என்பது மறுக்கவியலாத பரூண்மயாகும். சீனாவின் மறே குப்பகுதியின் பண்பாடு,
உய்கிர இன மாணவர்கள் போன்ற பல நல்ல தகவல்களை என்னுள் உள்வாங்கிய
அற்புதப் பொழுதுகளவை!

ஐய்ய்ய ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய.....

குறிப்பாக "விகுர்" இன மருத்துவம் குறித்து எனக்குள் பெரும் ஆர்வம் எழுந்தது.
"மலிகை மருந்து, தாதுப்பொருள், விலங்கு ஆகிய மின்து வகை சிகிச்சையில், அவை,
தத்தன் சனிச்சிறப்பியல்புடையதை அறிந்தனே. இது இயற்கை மருந்து என்பதால்,
அதன் பக்க விளைவு குறைவு. ஆனால், சிகிச்சை பயன் மிக்கது. உணவு மலம்
சிகிச்சை பெறுவதும், பராமரிப்பு மலம் சிகிச்சை என்பது நாம் உணவே மருந்து மருந்தே

உணவு என்று சொல்வது போல உணவு மட்டும் சிகிச்சை என்பது, விகுர் இன மக்கள் தயாரித்த தளிகையும் வெவ்வேறான உணவுகளால் நோயைத் தடுத்துக் குணப்படுத்துவதாகும். இதையெல்லாம் நேரில் அறிந்து நமது பாரம்பரியப் பழக்கங்களை ஓட்டியமனைந்த இதன் சிறப்பைக் காண இன்றளவும் என் மனம் ஏங்கிக்கொண்டுவருகிறது.

சீன வானொலியை நான் தொடர்ச்சியாக கேட்பதும், அஞ்சல் அனுப்புவதும் என்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டது 2004ம் ஆண்டிலிருந்துதான். 2004ல் ஏரிக் கரையில் என்ற ஒரு சிறு சோகமான கதையைப் படித்தது என் மனதில் இன்னும் பசுமரத்தாணி பதிந்தது போல அதன் எச்சம் ஓட்டியே இருக்கிறது.

என்ன சீன வானொலித் தமிழ் பிரிவில் என்ன நானே பிணைத்துக்கொண்டேன். அதன் சுவாரசியச் செய்திகள் அவர்களின் பண்பாடு குறித்த ஆர்வம் என்ன மலேமும் தீவிரமாக ஈடுபாடு கொள்ள வைத்தது. தொடர்ந்து கடிதப் போக்குவரத்துகள், பொது அறிவுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றேன். தொலைபேசியின் ஊடாக அப்போதைய சீன வானொலி தமிழ் பிரிவின் தலைவர் திருமதி. கலையரசி அவர்கள் என்னைப் பலமுறை தொடர்புகொண்டு என் கருத்துக்களை ஒலிபரப்பினார்கள்.

இன்பப் பயணம், பண்பாடும் கதையும், சமீக வாழ்வு, சமீக வாழ்வு, சீன தேசிய இன குடும்பம், நல வாழ்வுப் பாதுகாப்பு, விளையாட்டுச் செய்திகள் என்று இதன் சுவையான தகவல்களை இரசித்தே வந்துள்ளேன். பல ஆண்டுகளாக குமுன் என்னைக் கவர்ந்த செய்தி ஒன்றையும் இங்கே தருகிறேன்.

"ஐஐஐஐ ஐஐஐஐஐஐஐஐஐஐ"

"உலகின் மிகப்பெரிய தோசை, ககே, சாக்லடே என்பது போல உலகில் மிக நீண்ட நட்டால்ஸும் சரேந்துள்ளது என்ற செய்திதான் அது. நட்டால்ஸ் என்றாலே சீனாதானே. ஓரே ஒரு கிலோ மாவகைக் கொண்டு 2853 கிமீ ட்டர் நீள நட்டால்ஸை தயாரித்து கின்னஸ் உலக சாதனையில் பதிவாகியுள்ளது இணையதளத்தில் வெளியிட்ட செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் லி என ஹாய் எனும் ஒரு சீனர். நட்டால்ஸ் தயாரிப்பதையே ஒரு வித்தபைல் மாவகை சூழற்றி வீசி அசத்தும் லி என ஹாய் ஒரு சமையற் கலை வல்லுனராம். ஒரு கிலோ மாவகைக் கொண்டு 2852 கிலோமீ ட்டர் நீள நட்டால்ஸ் செய்துகிறார் என்றால் நிச்சயம் வல்லுனராகத்தானே இருக்க முடியும். 2852 கி.மீ. நட்டால்ஸ் என்றால் அதன் நீளத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன். 2852 கி.மீ. என்பது கன்னியாகுமரியிலிருந்து புது டெல்லிவரை (2865 கி.மீ) உள்ள தூரம்! சாலவை வழியாகச் சென்றால் சூமார் 42 மணி நேரம் செல்ல வேண்டிய தூரம்! ஏ! அப்பா!?"

அங்கு எனக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சீனத் தமிழ் வானொலி நியேர் மன்ற நியேர்கள் அலுவலகம் முழுக நிறைந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தங்களது அறிமுகப்படுத்துதிக் கொண்டு பச்சித்தனீர் விருந்து கொடுத்து, எனக்கு அன்போடு நினவைப் பரிசு எல்லாம் வழங்கிக் களரவித்ததை எண்ணிப் பார்க்கிறேன். சநேதமங்கலம் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் அங்கயே எனனை சீனத் தமிழ் வானொலிக் காக எனனை நேர் காணல் செய் ததுவங்கிவிட்டார். இந்த உறவுகள் எல்லாம் எனக்கு நட்பாக எப்படிக் கிடதை தார்கள்? ஏதோ ஒரு நீண்ட பந்தம் இருப்பது போல தமிழக நியேர் மன்ற தலைவர் வளவனார் சுவம், பாண்டிச்சேரியிலிருந்து பாலகாமார், மத்துசிவகாமரன்... இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். சரி இதை நான் சார்ந்துள்ள தாயத் தமிழகம்! இன்னொரு நட்புறவுச் செய் தியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஐந்தாம் பத்திரிகை வெளியீடு

2010ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த என இனிய நண்பரும் தமிழ்நாடு சிமண்ட் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் தன்குடும்பத்தோடு சீனப் பயணம் மேற்கொண்டிருந்தார். சீனாவில் பெய்ஜிங்கில் இருந்தபோது என்னிடம் பச்சியபோது தமிழ் தெரிந்த முகங்கள் இங்கு இல்லையே என்று தன் மன ஆதங்கத்தை தெரிவித்தார். அப்போதைய தலைவர் தி.கலையரசி அவர்களதைத் தொடர்பு கொண்டு எனது நண்பரின் வருகை குறித்து தெரிவித்து சந்திக்கும்படிக் கொண்டுள்ளேன். நண்பரின் தொடர்பு எண்ணில் தி.கலையரசி அவர்கள் தொடர்பு கொண்டு பச்சியபோது நண்பருக்கு வியப்பது தாளவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்கு வந்து தலைமுறை தலைமுறையாகப் வசிப்பவர்கள் கொஞ்சம் மூலத்தை தமிழ் போல பச்சுகிறார்கள் போல என்று நண்பர் நினைத்துவிட்டார்.

ஆனால் நண்பர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று தி.கலையரசி அவர்கள் சந்தித்தபோது நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சீனர்கள் இவ்வளவு அழகாக தமிழ் பச்சுவர்களா என்று. அதன் பின் கலையரசி அவர்கள் சீனத் தமிழ் வானொலி அலுவலகம் அழைத்துப் போய் அவர்களைப் பட்டி எல்லாம் எடுத்து ஒலிபரப்பியதையும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் பச்சியபோது அவரால் நம்ப முடியாமல் திகைத்துப் போனதாக தமிழகம் திரும்பிய பிறகு குறிப்பிட்டார். இவ்வளவு சிறப்பாக பணிபுரியும் அவர்கள் தங்கள் பெயர்களையும் அழகு தமிழ் பெயர்களாக தேர்வு செய்து தாங்களே சட்டிக் கொண்டு பணி புரிவது வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாதது என்று வியந்தும் மகிழ்ந்தும் பச்சினார். "சீனவானொலித் தமிழ்ப் பணியாளர்கள் தமிழகம் வந்தால் தவறாமல் எனக்குத் தகவல் தாராங்கள். சிறப்பாக வரவேற்க வேண்டும்", என்று மிகுந்த உணர்ச்சி வயப்பட்டும் க்றினார். இந்த நட்புறவு எனக்குக் கிடத்தை அரிய பொக்கிசமாகவே இன்றளவும் கருதுகிறேன்.

ஐந்தாம் பத்திரிகை வெளியீடு

கோவை சமீபமொழி மாநாட்டிற்கு அப்போதைய மாநாட்டுச் செயலாளரும் தஞ்சை பல்கலைக் கழக துணைவேந்தர் தருமானம் முனைவர். இராசநே திரன் அவர்களை, நான்

அமெரிக்காவிலிருந்து அழைத்துத் தி. கலையரசி அவர்களைப் பங்கறேகச் செய்யும்படி கட்டினேன். அவரும் அதற்கு ஆவன செய்து தி.கலையரசி அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள் என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். இதைச் சொல்லும்போது நான் மட்டுமல்ல, நயேர்மன்ற நயேர்கள் இந்த வானொலியுடன் ஒரு கூடும்ப உறவுபோல நடப்பாக ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் மிளிர்வதை பிறர் அறிந்துகொள்வார்கள்.

சீன உணவாங்கும் நிகழ்ச்சியை தற்போது கலையரசி அவர்களும் தமிழன்பன் அவர்களும் இணைந்து வழங்கிவருகின்றனர். தமிழன்பன் அவர்களின் கணீர் குரலொலி நம்மை வசீகரிப்பதும் விதமாக இருக்கும். சீனத் தமிழ் வானொலியில் பணிபுரியும் ஓரே தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவியல் அற்புதங்கள் நாளுக்கு நாளும் வளர்ந்து முன்னேறிவருகிறது. நேற்று ஒரு கண்டுபிடிப்பு செய்யப்பட்ட ஈரம் உலர்ந்து போகும் முன் இன்றைக்கு நேற்றைவிட புதிதான கண்டுபிடிப்பு மலர்கிறது. அதன் வாசம் எல்லோரின் சுவாசங்களுக்கும் சின்று சரேகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சீன வானொலிச் செயற்பாட்டுக்கும் இன்றையச் செயற்பாட்டுக்கும் மலகைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியும்.

கபுகள் பள்ளம், டூவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவுச் செய்து, இணைய நண்பர்களிடம் தொடர்பு கொண்டு இணையத்தில் உடனடியாக பரிமாற்றம் செய்ய முயலப்போவதாக சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் இளைய பட்டாளம் அறிவித்துள்ளது. இதன் இணையத்தின் அடுத்த கட்ட நகர்வாக நான் பார்க்கிறேன். சீன வானொலித் தமிழ் பிரிவிற்கு என்னாலியன்ற முழு ஒத்துழைப்பையும் நல்குவனே என்று இந்தப் பொன்விழா ஆண்டில் உரத்துச் சொல்கிறேன்.

வாருங்கள் தோழர்களே, தோழியர்களே சீன வானொலித் தமிழ்த் தரே வடம் பிடித்து இழுப்போம்! வானமே எல்லையின்றாலும் அதையும் தாண்டி வரலாறு படப்போம் வாரீர்! வாரீர்!!

சீனத் தமிழ் வானொலியை நீங்களும் கட்டு இரசித்து வானொலி நடாத்தும் போட்டிகளில் பங்கற்றுப் பல பரிசுகள் பெற இங்கே சொடுக்கங்கள் :- <http://tamil.cri.cn/>

000000 000000 000000000000 0000000000!

Written by - ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா -
Friday, 31 May 2013 17:54 - Last Updated Friday, 31 May 2013 18:12

“ஓவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என்தோழர்.”

albertgi@gmail.com